[2017 ஜூன் 29

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் மட்டும் 129 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தரமுயர்த்தப்படுகின்றது. இதற்கு அடுத்தக்கட்டமாக, இதுபோன்ற முன்னுரிமை அடிப்படையிலே, தேவைப்படுகின்ற இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரமுயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை அரசு ஆய்வு செய்யும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 106, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். நடராஜ், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

106—

தொழிற்கல்வி பயிற்சி மையம்

***22896—திரு. ஆர். நடராஜ்:**

மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

மயிலாப்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தொழிற்கல்வி பயிற்சி மையம் துவக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின், ஊரகத் தொழில் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

மயிலாப்பூர் தொகுதியில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்க தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தயாராக உள்ளதால், புதிதாக ஒரு தொழிற்பயிற்சி மையம் மயிலாப்பூர் தொகுதியில் அமைக்க வாய்ப்பில்லை என்பதனை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2017 ஜூன் 29]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். நடராஜ் அவர்கள்.*

திரு. ஆர். நடராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மயிலாப்பூரில் பல்லக்கு மானியம், கபாலி தோட்டம், லாலா தோட்டம், விசாலாட்சி தோட்டம், ஜோதி நகர், வெள்ளீஸ்வரன் நகர், எஸ்.என். நகர், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் என்று குடிசை மாற்று வாரிய வீடுகள் கொண்ட 42 பகுதிகள் இருக்கின்றன. இங்கு பல ஏழை மாணவர்கள், பெண்கள் படித்தும் தகுந்த வேலையில்லாமல் இருக்கிறார்கள்.* Vision 2023–*தொலைநோக்குத் திட்டத்தில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அதாவது,* large scale Skill Development Programme-*மூலமாக வருடத்திற்கு 6 இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி, வருடத்திற்கு ரூ.550 கோடி, 11 வருடங்களுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்;* PPP model–*ல்,* Public Private Partnership model–*ல் உருவாக்க வேண்டுமென்றும், இதுதவிர,* Enhancing employability skills of engineering students *என்ற வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய்;* Employability programme for skilled workforce *என்ற வகையில்* 3,600 *கோடி ரூபாய்;* Trade specialising centre *என்ற வகையில் 350 கோடி ரூபாய்; தொழில் தொடங்குவதற்கு* Entrepreneurship training including for media entertainment *என்ற வகையில் 100 கோடி ரூபாய் என்று மொத்தம் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்; 11 வருடங்கள், அதாவது 2023 வரை ஒரு திட்டம் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திறன் மேம்பாட்டுத் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தொழில் துறை போன்ற துறைகள் மூலமாகவும்,* Skill Development Training Mission *மூலமாகவும், பயிற்சி அளிக்க* Vision 2023–*ல் திட்டம் உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உறுதி செய்யும் துறை தொழிலாளர் நலத் துறை என்று நினைக்கிறேன். இந்த மாதிரியான தொழிற்கூடங்கள் ஒவ்வொரு இடத்திலும் கட்டப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், மயிலாப்பூர் தொகுதியில், தனியார்—அரசு கூட்டு முயற்சியில் இந்த ஆண்டே ஒரு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று தங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.*

முற்பகல் 10–50

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், EDI என்று சொல்லக்கூடிய Entrepreneurship Development and Innovation Institute, சென்னை, கிண்டியில் உள்ள ஈக்காட்டுத்தாங்கலில் 2001 ஆம் ஆண்டு, மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசால் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வேண்டிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது. இந்நிறுவனம் இதுவரை தமிழகத்தில் 1.5 இலட்சம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. மேலும், அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சுயதொழில் தொடங்கும் திட்டங்களான, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் UYEGP–தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்துவருகிறது. கடந்த 2016–2017 ஆம் ஆண்டில், 4,208 நபர்களுக்கு தமிழகம் முழுவதும் இப்பயிற்சியை அளித்துள்ளது. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் (PMEGP) தொழி முனைவு மேம்பாடு நிறுவனம் பயிற்சி அளித்துவருகிறது. கடந்த 2016–2017 ஆம் ஆண்டில் 530 நபர்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்துள்ளது. அதேபோல, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (NEEDS) 25 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளித்துவருகிறது. கடந்த 2016–2017 ஆம் ஆண்டில் 610 நபர்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்துவருகிறது. அதுமட்டுமல்லாமல், மாநில அளவில் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்நிறுவனம் சிறப்பு தொழிற்பயிற்சியை அளித்துவருகிறது. எனவே, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிற்கல்விப் பயிற்சியை வழங்க தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தயாராக உள்ளதால், புதிதாக ஒரு தொழிற்கல்விப் பயிற்சி மையத்தை மயிலாப்பூர் தொகுதியில் அமைக்க வாய்ப்பில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். நடராஜ் அவர்கள்.

2017 ஜூன் 29]

திரு. ஆர். நடராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் திட்டம் மயிலாப்பூர் பகுதிக்குச் சென்றடையவில்லை. அங்கிருக்கக்கூடிய இளைஞர்கள் எல்லோரும் சரியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களுக்கு இம்மாதிரியான திட்டங்கள் இருக்கின்றன என்பதற்கான விழிப்புணர்வு முகாம்களையாவது நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பசுமைவழிச் சாலையில் (Greenways Road) உள்ள அண்ணா மேலாண்மை நிலையம் (Anna Institute of Management), Civil Services Training Institute போன்ற மையங்கள் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இருக்கின்றன. இப்போது, அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூலம் அரசு காலிப் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த, ஏழைத் தேர்வர்களுக்கு அரசுப் பணிகள் குறித்த புரிதல் இல்லை. வசதி படைத்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகப் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள். ஏழைத் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி மையம் PPP model–ல் அளிக்க அரசு முன்வர வேண்டும். மேலும், இராணுவம், கடலோரப் பாதுகாப்புப் படை, முப்படை மற்றும் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிற்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்த ஆண்டு அறிவித்தார்கள். அத்தகைய பயிற்சி மையத்தை மயிலாப்பூரில் தொடங்கலாம். இங்கு வாட்ட, சாட்டமான இளைஞர்கள் இருக்கிறார்கள். மதிநுட்பம் மிகுந்த மகளிரும் உள்ளனர். ஆகவே, ஏழைத் தேர்வர்களுக்குப் பயிற்சி மையத்தை மயிலாப்பூரில் தொடங்க அரசு ஆவன செய்ய வேண்டுமென்று தங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பா. பென்ஜமின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச்சென்று, உரிய விதிகளின்படி பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.